

IN THE COURT OF ADHOC – (II)
CITY CIVIL COURT, CHENNAI –104

OS. NO: 5329/2023

Deposition of: PW1

DATE: 13.11.2025

NAME: M. Rajkumar

AGE: 56 Years

சாட்சி சத்தியபிரமாணம் செய்விக்கப்பட்டார்:

3 ம் பிரதிவாதி தரப்பில் குறுக்கு விசாரணை

நான் பி.எஸ்.சி கெமிஸ்டிரி படித்துள்ளேன். நான் வாதி நிறுவனத்தின் 2021 ம் ஆண்டு பணியில் சேர்ந்தேன். வாதி நிறுவனத்தின் பணிக்கு சேர்வதற்கு முன்பாக நான் Sajlines Private limited, Ace Maritime Services Private limited, Global logistics services private limited, Lcl Logistics Services Private limited, Fast forward Logistics services Private limited ஆகிய நிறுவனங்களில் பணிபுரிந்தேன். நான் பல்வேறு நிறுவனங்களில் மாறி மாறி பணிபுரிந்ததற்கு காரணம் பிஸினஸ் நன்றாக செய்ய வேண்டும் என்பதற்காக மாறினேன். வாதி நிறுவனம் எனக்கு சொந்தமானது இல்லை. நான் வாதி நிறுவனத்தில் ஜென்ரல் மேனேஜராக பணிபுரிந்து வருகிறேன். எங்கள் நிறுவனத்தில் பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் போது அந்த நபர்கள் இதற்கு முன்பு எந்த கம்பெனியில் பணிபுரிந்தார்கள் என்ற விவரத்தையும் அவர்களது பர்பாமன்ஸ் பற்றியும் பரிசீலனை செய்வோம். வாதி நிறுவனம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி செய்யும் நபர்களுக்கு Logistics Service via Sea and Air செய்துவருகிறது. இந்த தொழில் செய்வதற்கு வாதி நிறுவனம் அரசாங்கத்தில் அனுமதி பெற்றுள்ளது. அந்த அனுமதி உத்தரவை இந்த வழக்கில் தாக்கல் செய்யவில்லை. வாதி நிறுவனத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு ESI, PF and other Professional Tax பிடித்தம் செய்கிறோமா என்றால் ESI, PF க்கு பிடித்தம் செய்வதில்லை தொழில் வரி பிடித்தம் செய்கிறோம். தொழில் வரி செலுத்தியதற்கான ஆதாரம் இந்த வழக்கில் தாக்கல் செய்யவில்லை என்றால் சரிதான். ESI, PF ஆகிய தொகைகள் தொழிலாளர் சட்டப்படி கட்டாயம் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்றால் அதற்கு certain norms உள்ளது. அந்த நாம்ஸ் அடிப்படையில் ESI, PF பிடித்தம் செய்ய எங்களுக்கு Eligible இல்லை. எங்களுக்கு Eligible இல்லை என்பதற்குரிய ஆதாரம் இந்த வழக்கில் தாக்கல் செய்யவில்லை. வாதி நிறுவனத்தில் என்னையும் சேர்த்து மொத்தம் சுமார் 25 பேர் பணிபுரிகிறோம். வாதி நிறுவனம் போல் தொழில் செய்யும் நிறுவனங்கள் இந்தியாவில் எத்தனை

இருக்கும் என்றால் ஆயிரக்கணக்கில் இருக்கும். வாதி நிறுவனத் தொழில் ஒப்பன் மார்க்கெட் என்றால் சரிதான். வாதி நிறுவனம் 2021ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வழக்குரையில் சொல்லப்பட்டுள்ள Sea sky systems india private limited, Shanghai Vast International Fright Company Limited, Virtes pro logistics private limited ஆகிய நிறுவனங்களில் இந்த வழக்கில் தரப்பினராக சேர்க்கவில்லை என்றால் சரிதான். தேவையான தரப்பினரை வழக்கில் சேர்க்காததால் இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என்றால் சரியல்ல. பொதுவாக லாஜிஸ்டிக் நிறுவனத்தை பொருளின் உரிமையாளர் அனுசுவார் என்றால் உரிமையாளர் சில சமயம் நேராக கொடுப்பார்கள் சில சமயம் Customs clearing agent மூலம் கொடுப்பார்கள். நாங்களும் நேரடியாக உரிமையாளரை சந்தித்து பொருட்களை எங்கள் நிறுவனத்தின் வழியாக அனுப்பும் படி கேட்பீர்களா என்றால் சில சமயங்களில் அதுபோல் கேட்க வாய்ப்புள்ளது. சில சமயங்களில் பொருட்களின் உரிமையாளர்கள் ஆன்லைன் மூலம் எங்களை அனுசுவார்கள். நாங்களும் பொருள் உரிமையாளரும் மற்றும் உரிமையாளரின் ஏஜென்ட்களும் கேட்டுக்கொண்டதன் பெயரில் தான் பொருட்களை ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வோம். தனிப்பட்ட முறையில் ஒரு நபரால் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்ய இயலாது என்றால் சரிதான். வாதி நிறுவனப் பணியாளர்கள் எனது உத்தரவின் பெயரில் பொருட்களை ஏற்றி இறக்குவார்கள் என்றால் நான் இதில் நேரடியாக தலையிடுவது இல்லை. எங்கள் நிறுவனத்தில் உள்ள விற்பனை பிரதிநிதிகள் இதுபோல் உத்தரவு கொடுப்பார்கள். நான் அந்த உத்தரவுக்கு அனுமதி கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த விற்பனை பிரதிநிதிகளுக்கு வாதி நிறுவனம் அதிகாரம் வழங்கியுள்ளது. அந்த விற்பனை பிரதிநிதிகள் வாதி நிறுவனத்தின் பெயரில் தான் ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்வார்கள்.

3 ம் பிரதிவாதி தரப்பு வேண்டுகோளுக்கு இணங்க குறுக்கு விசாரணை தொடர்ச்சி ஒத்திவைக்கப்படுகிறது.